

109/DD/21

T.C: 035

| | | | | | | | | | |
|--------------------|--|--|--|--|--|--|--|--|--|
| Register Number | | | | | | | | | |
|--------------------|--|--|--|--|--|--|--|--|--|

DEPARTMENTAL EXAMINATIONS
DEPARTMENTAL TEST FOR AUDIT SUPERINTENDENTS OF HIGHWAYS
DEPARTMENT – SECOND PAPER (ELEMENTARY BOOK-KEEPING)
(Without Books)

Maximum Time : 2.30 hours

Maximum Marks : 100

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

- I. Answer any SIX of the following questions.

கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் ஆறினுக்கு விடையெழுதுக.

(6 × 4 = 24)

1. What is debit balance?

பற்று இருப்பு என்றால் என்ன?

2. Write notes on Personal accounts.

ஆள்சார் கணக்குகளைப் பற்றி குறிப்பு வரைக.

3. What is a Bank Overdraft?

வங்கி மேல்வரைப்பற்று என்றால் என்ன?

[Turn over

4. What is a Error of partial Omission?

பகுதி விடு பிழை என்றால் என்ன?

5. What are the objectives of preparing a Trial Balance?

இருப்பாய்வு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை?

6. What is Credit balance?

வரவு இருப்பு என்றால் என்ன?

7. State the accounting rule for nominal account.

பெயரளவு கணக்கிற்கான கணக்கியல் விதியைக் கூறுக

8. What is a capital expenditure?

முதலின செலவு என்றால் என்ன?

II. Answer any SIX of the following.

கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் ஆறினுக்கு விடையெழுதுக.

(6 × 6 = 36)

1. What are the various kinds of cash book?

ரொக்க ஏட்டின் வகைகள் யாவை?

2. Write Short notes on :

(4 × 1.5 = 6)

(a) Error of Principle

(b) Compensating Error

(c) Error of casting

(d) Error of posting

சிறு குறிப்பு வரைக :

(அ) விதிப்பிழை

(ஆ) ஈடுகட்டும் பிழை

(இ) கூட்டல் பிழை

(ஈ) எடுத்தெழுதுதல் பிழை

3. What are the advantages of Trial Balance?

இருப்பாய்வின் நன்மைகளைக் கூறுக.

4. Write the Difference between Cash Book and Pass Book.

ரொக்க ஏட்டிற்கும் செல்லேட்டிற்கும் உள்ள வேறுபாட்டினை எழுதுக.

5. Vasudevan gives you the following transaction in his business classify into capital or revenue

- Carriage paid on goods purchased
- Legal expenses paid for raising of loans
- Cost of maintenance of building
- Investments costing Rs. 40,000 were purchased a few years back, were sold for Rs. 50,000

வாசுதேவன் என்பவரின் தொழில் நடவடிக்கைகள் தரப்பட்டுள்ளன. அவை முதலினம் அல்லது வருவாயினம் ஆகியவற்றில் எவ்வகையினைச் சார்ந்தது எனக் குறிப்பிடுக :

- கொள்முதல் செய்ததற்கு உள்தூக்குக் கூலி கொடுத்தது
- கடன் பெற சட்டமுறைச் செலவு செய்தது
- கட்டடப் பராமரிப்பு செலவு
- ரூ. 40,000 அடக்கவிலை முதலீடுகள் வாங்கி சில ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 50,000க்கு விற்கிறது.

6. Rectify the following errors:

- Purchase book is carried forward Rs. 850 less
- Sales book total is carried forward Rs. 2,500 more
- A total of Rs.7,580 in the purchases book has been carried forward as Rs. 8,570.

பின்வரும் பிழைகளைத் திருத்துக :

- கொள்முதல் ஏட்டின் மொத்தம் ரூ. 850 குறைவாக தூக்கி எழுதப்பட்டுள்ளது
- விற்பனை ஏட்டின் மொத்தம் ரூ. 2,500 அதிகமாக தூக்கி எழுதப்பட்டுள்ளது
- கொள்முதல் ஏட்டின் மொத்தம் ரூ. 7,580, ரூ. 8,570 என தூக்கி எழுதப்பட்டுள்ளது.

7. What are the various types of subsidiary books?

துணை ஏடுகளின் வகைகள் யாவை?

III. Answer any FOUR of the following .

கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கிற்கு விடை எழுதுக.

(4 × 10 = 40)

1. What are the advantages of Double Entry System?

இரட்டைப் பதிவு முறையின் நன்மைகளை யாவை?

2. From the following details make out a bank reconciliation statement for M/S Elavarasan & Company as on December 31, 2013 to find out the balance as per pass book.

- (a) Cheques deposited but not yet collected by the bank Rs. 1,500
- (b) Cheques issued to Mr. Raju has not yet been presented for payment Rs. 2,500
- (c) Bank Charges debited in the pass book Rs. 200
- (d) Interest allowed by the bank Rs. 100
- (e) Insurance premium directly paid by the bank as per standing instructions Rs. 500
- (f) Balance as per cash book Rs. 200

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து திருவாளர் இளவரசன் நிறுமத்தின் டிசம்பர் 31, 2013 ஆம் நாளன்று செல்லேட்டின் படியான இருப்பினைக் காணும் வகையில் வங்கி சரிக்கட்டும் பட்டியல் ஒன்றினை தயாரிக்க.

- (அ) வங்கியில் செலுத்திய காசோலைகளில் வசூலித்து வரவாக்கப்படாதவை ரூ. 1,500
- (ஆ) திரு. ராஜுவிற்கு அளித்த காசோலை இதுவரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை ரூ. 2,500
- (இ) வங்கிக் கட்டணம் செல் ஏட்டில் பற்று செய்யப்பட்டுள்ளது ரூ. 200
- (ஈ) வங்கி அனுமதித்த வட்டி ரூ. 100
- (உ) நிலை ஆணையின்படி வங்கியால் நேரடியாக செலுத்தப்பட்ட காப்பீட்டுக் கட்டணம் ரூ. 500
- (ஊ) ரொக்க ஏட்டின் படி இருப்பு ரூ. 200

3. From the following balances extracted from the books of a trader ascertain gross profit and Net profit for the year ended March 31, 2017

| Particulars | Rs. | Particulars | Rs. |
|----------------------------------|--------|--------------------------------|--------|
| Sales | 72,250 | Purchases | 32,250 |
| Opening stock | 7,600 | Sales returns | 1,250 |
| Purchased returns | 250 | Rent | 300 |
| Stationery and printing (office) | 250 | Salaries | 3,000 |
| Miscellaneous expenses | 200 | Travelling expenses (on Sales) | 1,800 |
| Advertisement | 500 | Commission paid | 150 |
| General expenses | 2,500 | Office expenses | 1,600 |
| Dividend received | 2,500 | Wages | 2,600 |
| Loss on sale of old furniture | 300 | Profit on sale of Investments | 500 |

வியாபாரி ஒருவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய மொத்த இலாபம் மற்றும் நிகர இலாபம் தீர்மானிக்க.

| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---------------------------------|--------|---------------------------------------|--------|
| விற்பனை | 72,250 | கொள்முதல் | 32,250 |
| தொடக்கச் சரக்கிருப்பு | 7,600 | விற்பனைத் திருப்பம் | 1,250 |
| கொள்முதல் திருப்பம் | 250 | வாடகை | 300 |
| அலுவலக அச்சு எழுது பொருள் செலவு | 250 | சம்பளம் | 3,000 |
| இதரச் செலவுகள் | 200 | விற்பனை தொடர்பான பயணச் செலவு | 1,800 |
| விளம்பரம் | 500 | கழிவு செலுத்தியது | 150 |
| பொதுச் செலவுகள் | 2,500 | அலுவலகச் செலவுகள் | 1,600 |
| பங்காதாயம் பெற்றது | 2,500 | கூலி | 2,600 |
| பழைய அறைகலன் விற்பனையில் நட்டம் | 300 | முதலீடுகள் விற்பனையில் ஏற்பட்ட இலாபம் | 500 |

4. The following balances were extracted from the ledger of Mr. Ramakrishna as on 31st March 2013 you are required to prepare a trial balance as on that date.

| | Rs. | | Rs. |
|---------------------|----------|------------------|-----------|
| Drawings | 60,000 | Salaries | 95,000 |
| Capital | 2,40,000 | Sales returns | 10,000 |
| Sundry creditors | 4,30,000 | Purchase return | 11,000 |
| Bills payable | 40,000 | Commission paid | 1,000 |
| Sundry debtors | 5,00,000 | Trading expenses | 25,000 |
| Bills Receivable | 52,000 | Discount earned | 5,000 |
| Plant and Machinery | 45,000 | Rent | 20,000 |
| Opening stock | 3,70,000 | Bank over draft | 60,000 |
| Cash in hand | 9,000 | Purchases | 7,08,000 |
| Cash at bank | 25,000 | Sales | 11,80,000 |
| Suspense A/c (Dr.) | 46,000 | | |

திரு. இராமகிருஷ்ணன் அவர்களின் 2013 மார்ச் 31 ஆம் நாளன்றைய பேரேட்டுக் கணக்குகளில் தோன்றும் இருப்புகளைக் கொண்டு இருப்பாய்வு தயாரிக்க.

| | ரூ. | | ரூ. |
|-------------------------------------|----------|---------------------|-----------|
| எடுப்புகள் | 60,000 | சம்பளம் | 95,000 |
| முதல் | 2,40,000 | விற்பனைத் திருப்பம் | 10,000 |
| பற்பல கடனீந்தோர் | 4,30,000 | கொள்முதல் திருப்பம் | 11,000 |
| செலுத்துவதற்குரிய மாற்றுச்சீட்டுகள் | 40,000 | கழிவு செலுத்தியது | 1,000 |
| பற்பல கடனாளிகள் | 5,00,000 | வியாபார செலவுகள் | 25,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுகள் | 52,000 | தள்ளுபடி பெற்றது | 5,000 |
| பொறியும், பொறித் தொகுதியும் | 45,000 | வாடகை | 20,000 |
| தொடக்கச் சரக்கிருப்பு | 3,70,000 | வங்கிக் கடன் | 60,000 |
| கைவச ரொக்கம் | 9,000 | கொள்முதல் | 7,08,000 |
| வங்கி ரொக்கம் | 25,000 | விற்பனை | 11,80,000 |
| அநாமத்து க/கு (ப) | 46,000 | | |

5. Enter the Following transactions Fathima in the cash book with cash, bank and discount Columns for the month of May 2017

| 2017 May | Rs. |
|---|------------------|
| 1 Cash balance | 17,200 |
| Bank balance | 43,000 |
| 4 Received from Rajkumar by cheque on account | 6,500 |
| 9 Sold goods to Kumar for cash | 12,000 |
| 15 Bought laptop for business use and payment made through NEFT | 21,000 |
| 17 Withdrawn cash from bank | 9,600 |
| 24 Goods purchased for cash and by cheque | 12,400 18,200 |
| 25 Deposited cash with bank | 14,000 |
| 28 Paid staff salaries by cheque | 8,000 |
| 29 Dividend received in cash | 4,700 |
| 30 Paid office rent in cash | 12,000 |

2017 மே மாதத்திற்கான பாத்திமா என்பவரின் தள்ளுபடி, ரொக்கம் மற்றும் வங்கி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

| 2017 மே | ரூ. |
|---|------------------|
| 1 ரொக்க இருப்பு | 17,200 |
| வங்கி இருப்பு | 43,000 |
| 4 ராஜ்குமாரிடமிருந்து பெற்ற காசோலை | 6,500 |
| 9 குமாருக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்கு | 12,000 |
| 15 மடிக்கணினி, அலுவலகப் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டு அதற்குரிய தொகையை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் மூலம் செலுத்தியது | 21,000 |
| 17 வங்கியிலிருந்து பணம் எடுத்தது | 9,600 |
| 24 சரக்கு ரொக்கத்திற்கு வாங்கியது சரக்கு காசோலை மூலம் வாங்கியது | 12,400 18,200 |
| 25 ரொக்கம் வங்கியில் செலுத்தியது | 14,000 |
| 28 அலுவலர்களுக்கான சம்பளம் காசோலை மூலம் வழங்கப்பட்டது | 8,000 |
| 29 பங்காதாயம் ரொக்கமாகப் பெறப்பட்டது | 4,700 |
| 30 அலுவலக வாடகை ரொக்கமாகச் செலுத்தியது | 12,000 |